

(Scarborough Health Network) ஸ்கார்பாரோ ஒன்ராறியோ சுகாதார குழுவை உருவாக்க உள்ளூர் கூட்டாளர்களுடன் இணையும் அணி

(Scarborough Health Network) 40 க்கும் மேற்பட்ட ஸ்கார்பாரோ சுகாதார சேவை வழங்குநர்களுடன் கூட்டாக ஒரு அற்புதமான முயற்சியில் நாங்கள் சேர்ந்துள்ளோம் என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

உங்களுக்கும், உங்கள் குடும்பங்களுக்கும், உங்கள் அயலவர்களுக்கும் மிக உயர்ந்த அளவிலான கவனிப்பு மற்றும் சேவையை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த இலக்கைக் கருத்தில் கொண்டு, ஸ்கார்பாரோவில் உள்ள எங்கள் கூட்டாளர்களுடன் சேர் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ஸ்கார்பாரோ ஒன்ராறியோ சுகாதார குழுவை உருவாக்க தேர்வு செய்யப்படுவதற்கு நாங்கள் விண்ணப்பிக்கிறோம்.

பிப்ரவரி 2019 இல், ஒன்ராறியோ அரசு ஒன்ராறியோ சுகாதார குழுக்களை (OHT) உருவாக்குவதாக அறிவித்தது. OHT களின் நோக்கம் நோயாளி மற்றும் பராமரிப்பாளர் அனுபவத்தை மேம்படுத்தும் ஒரு இணைக்கப்பட்ட சுகாதார பராமரிப்பு முறையை உருவாக்குவதாகும். இந்த மாற்றங்கள் தொழில்நுட்ப உதவியுடன் வழங்குனர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதையும் வழிநடத்துவதையும் இலகுவாக்கும்.

உங்கள் தனிப்பட்ட சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒருங்கிணைந்த சேவைகளை வழங்க OHT கள் உள்ளன. முழுமையாக செயல்படும்போது, உள்ளடக்கப்பட்ட சேவைகள் ஆவன; முதன்மை பராமரிப்பு, மருத்துவமனை பராமரிப்பு, புனர்வாழ்வு பராமரிப்பு, வீடு மற்றும் சமூக பராமரிப்பு, நீண்டகால பராமரிப்பு, மன ஆரோக்கியம் மற்றும் போதைக்கு அடிமையாதல்.

முன்மொழியப்பட்ட ஸ்கார்பாரோ OHT 40 க்கும் மேற்பட்ட கூட்டாளர்களைக் கொண்டுள்ளது.

எங்கள் தொலை நோக்கு எளிது;

மக்கள் தொகையில் ஒரு நோயாளி ...

- வீட்டிற்கு அருகாமையில் அவர்களின் பராமரிப்பை அணுக முடியும்
- அவர்களின் பராமரிப்பு மற்றும் சுகாதார பதிவுகள் டிஜிட்டல் முறையில் இணைக்கப்படும்
- ஆரோக்கியத்திற்கும் சுகாதாரத்துக்கும் நிகரான மற்றும் தடையற்ற ஆதரவை அணுக முடியும்

ஒரு பயனுள்ள கூட்டுறவில் ...

- இந்த வலையமைப்பு முழுவதும் பொறுப்புணர்வைப் பகிர்ந்து கொள்கிறது
- தடையற்ற கவனிப்பை உறுதிப்படுத்த வழங்குநர்களை இணைக்கிறது
- நோயாளிகளை வலையமைப்பிற்கு வாடிக்கையாளர்களாக கருதப்படும், தனிப்பட்ட வழங்குநர்களுக்கு அல்ல

ஒரு கணினி ஒருங்கிணைப்பு ...

- தடையற்ற மாற்றங்களுக்கு மற்ற OHT களுடன் இணைகிறது
- பராமரிப்பு தொடர்ச்சியில் நிலைத்தன்மையையும் தொடர்பராமரிப்பையும் வழங்குகிறது
- நிலையான தர மேம்பாட்டை இயக்குகிறது
- சமூகத்தின் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கிறது
- கலாச்சார ரீதியாக திறமையான பராமரிப்பை வழங்குகிறது
- சுகாதார சமத்துவத்தை ஊக்குவிக்கிறது மற்றும் சுகாதார நிலை மற்றும் சுகாதார விளைவுகளின் ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல். குறிப்பாக சுதேச, பிராங்கோபோன் மற்றும் இனரீதியான சமூகங்களிடையே சுகாதார சமத்துவத்தை ஊக்குவிக்கிறது
- நோயாளிகளுக்கும் வழங்குநர்களுக்கும் டிஜிட்டல் தீர்வுகளுக்கான தேவை மற்றும் நிகழ்நேர அணுகலை வழங்குகிறது
- நோயாளிகளுக்கு முற்று முழுதான சேவைகளை வடிவமைத்தல்

எங்கள் கூட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் / நோயாளி / பராமரிப்பாளர் பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், இந்த இலக்கை நாங்கள் அடைவோம், மேலும் பல பணிகளை எங்கள் சமூகத்திற்கு வழங்குவோம். அதன் முதல் ஆண்டில், முன்மொழியப்பட்ட ஸ்கார்பாரோ OHT மூன்று பகுதிகளில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது:

1. மன ஆரோக்கியம் மற்றும் போதை
2. நாள்பட்ட நோய்
3. வயது தொடர்பான பலவீனம்

எங்கள் ஸ்கார்பாரோ OHT நாங்கள் தொடர்ந்து கட்டமைக்கும்போது, எங்கள் மக்கள்தொகையின் பிற பகுதிகளை உள்ளடக்கியதாகவும், கவனம் செலுத்தும் வண்ணம் விரிவடையும்.



எங்கள் கூட்டாளர்களுடனும் எங்கள் சமூகத்துடனும் நாங்கள் இணைந்து பணியாற்றினால் மட்டுமே இந்த செயல்முறை வெற்றி பெறும். (www.ontario.ca/connectedcare) இல் கூடுதல்

தகவல்களைக் கண்டுபிடிக்க, நான் உங்களை ஊக்குவிக்கிறேன். மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும். communications@shn.ca தயவுசெய்து உங்கள் ஸ்கார்பாரோ OHT பற்றிய சமீபத்திய செய்திகளுடன் நீங்கள் எவ்வாறு புதுப்பித்த நிலையில் இருக்க முடியும் என்பதைக் கண்டறியவும்.

உண்மையுள்ள,

A handwritten signature in black ink, appearing to read 'Elizabeth Buller', written in a cursive style.

Elizabeth Buller

President and CEO

Scarborough Health Network

Birchmount hospital: 3030 Birchmount Rd, Scarborough, ON M1W 3W3 | 416-495-2400

Centenary hospital: 2867 Ellesmere Rd, Scarborough, ON M1E 4B9 | 416-284-8131

General hospital: 3050 Lawrence Ave. E, Scarborough, ON M1P 2V5 | 416-438-2911

SHN.ca